

**அலகு 5 - இருப்பாய்வு**

காலம் : 45 நிமிடம்

மதிப்பெண்கள் : 40

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

$$5 \times 1 = 5$$

- ஒரு இருப்பாய்வு தயாரிக்கப்படுவது -----  
(அ) ஆண்டு இறுதியில் (ஆ) ஒரு குறிப்பிட்ட நாளில் (இ) ஒரு பருவகாலம் முடிந்ததும்
- பேரேட்டுக் கணக்குகளை தயாரித்து முடித்தவுடன் அடுத்து தயாரிக்கப்படுவது -----  
(அ) வியாபாரக்கணக்கு (ஆ) இருப்பாய்வு (இ) குறிப்பேடு
- இருப்பாய்வில் பற்றுப்பத்தியின் மொத்தமும் வரவுப் பத்தியின் மொத்தமும் வேறுபட்டால் அதை எடுத்து எழுத வேண்டிய கணக்கு -----  
(அ) வியாபாரகணக்கு (ஆ) வேறுபாட்டு கணக்கு (இ) அனாமத்து கணக்கு
- பேரேட்டிலுள்ள அனைத்துக் கணக்குகளின் பற்று இருப்புகள் மற்றும் வரவு இருப்புகளைக் காட்டும் அறிக்கை ----- எனப்படும்.  
(அ) இருப்புநிலைக் குறிப்பு (ஆ) இருப்பாய்வு (இ) திருத்தப் பதிவு
- இருப்பாய்வு தயாரிக்கும்போது, கணக்காளர் இருப்பாய்வின் பற்றுப் பக்கத்தில் மொத்த தொகை ₹. 500 குறைவாக இருப்பதைக் கண்டறிந்தார். அந்தவேறுபாட்டினை அவர் என்னசெய்வார்?  
(அ) அனாமத்து கணக்கில் பற்று செய்வார் (ஆ) அனாமத்து கணக்கில் வரவு செய்வார்  
(இ) ஏதேனும் பற்று இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்

**பகுதி -- II**

எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்கவும். அவற்றில் வினா எண் 6- க்கு கட்டாயம்

விடையளிக்கவும்.

$$3 \times 2 = 6$$

- இருப்பாய்வு தயாரிக்கும் முறைகள் யாவி?
- இருப்பாய்வு என்றால் என்ன?
- கீழ்க்காணும் கணக்குகளில் தோன்றும் இருப்புகளைக் குறிப்பிடுக.  
1. முதல் 2. விற்பனை 3. கடனாளிகள் 4. கடனீந்தோர்

- பின்வரும் விவரங்களைக் கொண்டு இருப்பாய்வினை தயார் செய்யவும்.

| கணக்கின் பெயர்  | தொகை ( ₹ ) | கணக்கின் பெயர்     | தொகை ( ₹ ) |
|-----------------|------------|--------------------|------------|
| வாடகை           | 7,000      | காப்பீட்டு முனைமம் | 1,200      |
| சட்டச் செலவுகள் | 3,000      | முதல்              | 11,200     |

**பகுதி --- III**

எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்கவும். அவற்றில் வினா எண் 10 - க்கு கட்டாயம்

விடையளிக்கவும்.

$$3 \times 3 = 9$$

- இருப்பாய்வு தயாரிப்பதின் நோக்கங்கள் யாவை?
- "இருப்பாய்வு என்பது கணக்கேடுகளில் உள்ள கணக்கீட்டின் சரித்தன்மையை அறிய உதவும் முதல் ஆதார ஆவணமாகும்" என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? காரணம் கூறவும்.
- கீழ்க்கண்ட கணக்குகளின் இருப்புகள் இருப்பாய்வில் பற்றுப் பத்தியில் இடம் பெறுமா அல்லது வரவுப் பத்தியில் இடம் பெறுமா எனக் காட்டிடுக:  
1. வெளித்தூக்குக்கூலி 2. வாராக்கடன் 3. வட்டிச் செலுத்தியது  
4. விற்பனைத்திருப்பம் 5. தொடக்கச் சரக்கிருப்பு 6. பயணச்செலவுகள்

- பின்வரும் இருப்புகளைக் கொண்டு இருப்பாய்வு தயாரிக்கவும்.

| கணக்கின் பெயர் | தொகை ( ₹ ) | கணக்கின் பெயர் | தொகை ( ₹ ) |
|----------------|------------|----------------|------------|
| கொள்முதல்      | 1,00,000   | கடனாளி         | 1,50,000   |
| வங்கிகடன்      | 75,000     | சரக்கிருப்பு   | 35,000     |
| விற்பனை        | 1,60,000   | கடனீந்தோர்     | 50,000     |

- பின்வரும் இருப்பாய்வினை சரிசெய்யவும்.

| விவரம்             | பற்று ( ₹ ) | வரவு ( ₹ ) |
|--------------------|-------------|------------|
| முதல்              | 1,20,000    |            |
| விற்பனை            |             | 75,000     |
| கொள்முதல்          | 45,000      |            |
| சம்பளம்            | 6,000       |            |
| வாடகை              | 4,500       |            |
| காப்பீட்டு முனைமம் |             | 900        |
| எடுப்புகள்         |             | 15,000     |
| இயந்திரம்          | 84,000      |            |
| வங்கி              |             | 13,500     |
| ரொக்கம்            | 13,500      |            |
| பற்பலகடனாளிகள்     |             | 23,100     |
| பற்பல கடனீந்தோர்   | 10,500      |            |
| மொத்தம்            | 2,05,500    | 2,05,500   |

**பகுதி --- IV**

எவையேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்கவும்.

$$4 \times 5 = 20$$

- திரு. பிரகாஷ் அவர்களின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளைக் கொண்டு 31. 12. 2017 ஆம் நாளைய இருப்பாய்வு தயாரிக்க.

|              | ₹.     |             | ₹.    |
|--------------|--------|-------------|-------|
| முதல்        | 34,000 | காப்பு நிதி | 4,500 |
| கடனாளிகள்    | 10,000 | பெற்ற கழிவு | 1,000 |
| சரக்கிருப்பு | 8,200  | கடனீந்தோர்  | 7,000 |
| விற்பனை      | 4,200  | காப்பு நிதி | 4,500 |
| எடுப்புகள்   | 7,000  | உள்ஏற்றிச்  | 1,500 |
|              |        | செல் செலவு  |       |

- கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு திரு. பரணி அவர்களின் 2016 டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்பாய்வு தயாரிக்கவும்.

| கணக்கின் பெயர்                | தொகை ₹ | கணக்கின் பெயர்        | தொகை   |
|-------------------------------|--------|-----------------------|--------|
| கட்டடம்                       | 20,000 | நன்கொடை அளித்தது      | 2,500  |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 3,000  | பெற்றக்கடன்           | 42,000 |
| கடனாளிகள்                     | 20,000 | போக்குவரத்து செலவுகள் | 3,500  |
| வங்கி ரொக்கம்                 | 16,800 | சம்பளம்               | 5,600  |
| காப்பீட்டு செலுத்தியது        | 1,600  | முதல்                 | 40,000 |
| வாடகைப் பெற்றது               | 5,000  | அறைகலன்               | 10,000 |
| புனையுரிமை                    | 5,000  | மோட்டார் வாகனம்       | 5,000  |

17. திரு. பாபு ஏடுகளிலிருந்து 31.3.2017 அன்று எடுக்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்கவும். ஏதேனும் வேறுபாடு இருப்பின் அதனை அனாமத்துக் கணக்கிற்கு மாற்றவும்.

| விவரம்                  | தொகை<br>₹ | விவரம்           | தொகை<br>₹ |
|-------------------------|-----------|------------------|-----------|
| சரிகட்டப்பட்ட கொள்முதல் | 60,000    | விளம்பரம்        | 4,000     |
| வாடகை செலுத்தியது       | 2,000     | பொதுச் செலவுகள்  | 1,000     |
| தள்ளுபடி பெற்றது        | 1,000     | கழிவுசெலுத்தியது | 1,500     |
| உள்தூக்குக் கூலி        | 2,700     | முதல்            | 40,000    |
| இறுதிச் சரக்கிருப்பு    | 18,600    | விற்பனை          | 48,000    |

18. திரு.மதன் என்பவர் ஒரு அறைகலன் கடை நடத்தி வருகிறார். அவர் தன்னுடைய பேரேட்டு இருப்புகளிலிருந்து இருப்பாய்வு ஒன்றை தயாரித்துள்ளார். அந்த இருப்பாய்வு சமன் படவில்லை. அவர் அதனை சரியாக தயாரித்துள்ளாரா என்பதனை கண்டறிக.

| விவரம்                          | பே.ப.எ | பற்று ( ₹ ) | வரவு ( ₹ ) |
|---------------------------------|--------|-------------|------------|
| முதல்                           |        |             | 4,20,000   |
| கட்டடம்                         |        | 1,15,000    |            |
| இயந்திரம்                       |        |             | 60,000     |
| அறைகலன் கொண்டு வர செலவு செய்தது |        | 79,000      |            |
| தொடக்கச் சரக்கிருப்பு           |        |             | 86,000     |
| கொள்முதல்                       |        |             | 94,000     |
| விற்பனை                         |        | 1,96,000    |            |
| பற்பல கடனாளிகள்                 |        | 16,200      |            |
| வாரா ஐயக்கடன் ஒதுக்கீடு         |        |             | 7,300      |
| கைவச ரொக்கம்                    |        |             | 25,000     |
| வங்கிவச ரொக்கம்                 |        | 84,700      |            |
| சம்பளம்                         |        |             | 94,000     |
| வாடகை செலுத்தியது               |        | 48,000      |            |
| அளித்த கழிவு                    |        | 1,400       |            |
| வருமான வரி                      |        | 5,800       |            |
| காப்பீடு                        |        | 2,400       |            |
| பொதுச் செலவுகள்                 |        |             | 800        |
| கடன்நீந்தோர்                    |        |             | 89,000     |
| மொத்தம்                         |        | 5,48,500    | 8,76,100   |

19. கீழ்க்கண்ட இருப்பாய்வில் சில பிழைகள் உள்ளன. அவற்றை சரி செய்து மீண்டும் ஒரு இருப்பாய்வைத் தயாரிக்கவும்

| விவரம்                        | பே.ப.எ | பற்று ( ₹ ) | வரவு ( ₹ ) |
|-------------------------------|--------|-------------|------------|
| முதல்                         |        | 2,49,000    |            |
| பொதுச் செலவுகள்               |        |             | 97,000     |
| இயந்திரம்                     |        | 1,18,680    |            |
| சம்பளம்                       |        | 14,400      |            |
| வாராக் கடன்                   |        | 1,100       |            |
| விற்பனை                       |        |             | 3,30,720   |
| கழிவு செலுத்தியது             |        | 5,500       |            |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு |        | 7,700       |            |
| வங்கி மேல்வரைப்பற்று          |        |             | 28,600     |
| தள்ளுபடி அளித்தது             |        |             | 1,210      |
| எடுப்பு                       |        | 24,000      |            |
| கட்டடம்                       |        |             | 78,000     |
| சரக்கிருப்பு                  |        |             | 1,32,400   |
| காப்பீடு                      |        |             | 2,610      |
| கடன் (வ)                      |        |             | 75,000     |
| கொள்முதல்                     |        | 2,10,800    |            |
| பொதுக்காப்பு                  |        | 15,000      |            |
| கையிருப்பு                    |        | 25,320      |            |
| கடன்நீந்தோர்                  |        |             | 5,000      |
| மொத்தம்                       |        | 7,11,020    | 7,11,020   |